

மாதிரி வினாத்தாள்
முழுமை பெறா பதிவுகளிலிருந்து கணக்குகள் - பகுதி I

12th Standard

கணக்குப்பதிவியல்

Reg.No. :

- I. அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும்.
II. நீலம் அல்லது கருப்பு மையினை மட்டுமே எழுதுவதற்கு பயன்படுத்த வேண்டும்.
III. வினா எண் 21-ற்கு கண்டிப்பாக விடையளிக்கவும்.

Time : 01:30:00 Hrs

Total Marks : 150

4 x 1 = 4

பகுதி - அ

- 1)முறை பின்பற்றப்படாமல் பராமரிக்கப்படும் ஏடுகள் முழுமைபெறா பதிவேடுகள் எனப்படும்.
- 2) நிலை அறிக்கை முறைமுறை எனவும் அழைக்கப்படும்.
- 3) ஆண்டுத் தொடக்கத்தில் நிலை அறிக்கையைத் தயாரிப்பதன் மூலம்முதலை அறியலாம்.
- 4) ஒரு நிலை அறிக்கைபோன்று தோற்றமளிக்கும்.

பகுதி - ஆ

5 x 1 = 5

- 5) நிகர மதிப்பு முறையில், இலாபம் கண்டறிவதற்கான அடிப்படை.....
 - (a) இரு தேதிகளில் உள்ள முதல்களுக்கிடையேயான வேறுபாடு
 - (b) இரு தேதிகளில் உள்ள பொறுப்புகளுக்கிடையேயான வேறுபாடு
 - (c) இரு தேதிகளில் உள்ள மொத்த சொத்துகளுக்கிடையேயான வேறுபாடு
- 6) முழுமை பெறாத பதிவேடுகளைப் பயன்படுத்தும் நிறுவனம்.....
 - (a) சிறு வியாபாரிகள்
 - (b) நிறுவனங்கள்
 - (c) அரசு
- 7) கடன் விற்பனையை அறிய உதவும் கணக்கு
 - (a) பெறுதற்குரிய மாற்றுச்சீட்டுக் கணக்கு
 - (b) மொத்தக் கடனாளிகள் கணக்கு
 - (c) மொத்தக் கடனீந்தோர் கணக்கு
- 8) ஒற்றைப் பதிவு முறை ஒரு.....
 - (a) விஞ்ஞான அடிப்படையிலான முறை
 - (b) முழுமை பெறாத இரட்டைப் பதிவுமுறை
 - (c) மேற்கூறிய எதுவுமில்லை
- 9) வியாபாரத்தின் முதலினை அறிய தயாரிக்கப்படுவது.....
 - (a) வியாபாரக் கணக்கு
 - (b) இலாப அல்லது நட்ட அறிக்கை
 - (c) நிலை அறிக்கை

7 x 5 = 35

பகுதி - இ

- 10) முழுமை பெறாத பதிவேடுகள் என்றால் என்ன?
- 11) ஒற்றைப் பதிவு முறைக்கு வரைவிலக்கணம் தருக.
- 12) நிகர மதிப்பு முறை என்றால் என்ன?
- 13) மாற்றுதல் முறை என்றால் என்ன?
- 14) நிலை அறிக்கை என்றால் என்ன?
- 15) கீழ்க்கண்ட விவரங்களைக் கொண்டு நிறுவனத்தின் இலாபம் கண்டறிக.

தொடக்க முதல் ரூ.	1,60,000
இறுதி முதல் ரூ.	1,80,000
எடுப்பு ரூ.	36,000
கூடுதல் முதல் ரூ.	10,000
- 16) விடுபட்ட தகவலைக் காண்க:

இறுதி முதல் ரூ.	32,000
எடுப்பு ரூ.	4,800
கூடுதல் முதல் ரூ.	8,000
அவ்வாண்டிற்குரிய லாபம் ரூ.	9,600
தொடக்க முதல் ரூ.	?

பகுதி - ஈ

3 x 12 = 36

- 17) திரு. முரளி ஒற்றைப் பதிவு முறையில் தனது கணக்கேடுகளை வைத்திருக்கிறார். 31.3.2002 மற்றும் 31.3.2003 ஆகிய நாட்களில் அவரது சொத்துகளும், பொறுப்புகளும் கீழ்க்கண்டவாறு இருந்தன.

	31.3.2002	31.3.2003
	ரூ	ரூ
பற்பல கடனீந்தோர்	15,000	30,000
அறைகலன்	15,000	15,000
பற்பல கடனாளிகள்	75,000	1,00,000
சரக்கிருப்பு	35,000	50,000
ரொக்க இருப்பு	5,000	60,000

அவர் அவ்வாண்டில் ரூ.15,000 கூடுதல் முதல் இட்டார். அவர் தனது சொந்த செலவுக்காக ரூ.35,000 திரும்ப எடுத்துக் கொண்டார். 2002-2003 ஆம் ஆண்டிற்கான அவரது இலாபம் அல்லது நட்டம் கண்டறிக.

18) ஒற்றைப் பதிவு முறையில் தனது கணக்கேடுகளைப் பராமரித்து வரும் திரு.பரணிதரனின் இருப்புகள் கீழே தரப்பட்டுள்ளன.

ஜனவரி 1, 2000 டிசம்பர் 31, 2000

	ரூ	ரூ
அறைகலன்	2,000	2,000
சரக்கிருப்பு	5,000	6,000
பற்பல கடனாளிகள்	6,000	4,000
ரொக்கம்	10,000	20,000
பற்பல கடனீந்தோர்	2,000	3,500
பெறுதற்குரிய மாற்றுசீட்டுகள்	1,000	500
கடன் (ப)	--	1,000
முதலீடுகள்	--	4,000

அவ்வாண்டில் அவரது எடுப்பு ரூ.2,000.அறைகலன் மீது 10%தேய்மானம் அனுமதிக்க.பற்பல கடனாளிகள் மீது 5% வாரா ஐயக்கடன் ஒதுக்கு உருவாக்குக.

2000 ஆம் ஆண்டிற்கான இலாபம் கண்டறியும் அறிக்கை தயார் செய்க.

19) திரு.விஜயன் தனது கணக்கேடுகளை ஒற்றைப்பதிவு முறையில் பராமரித்து வருகிறார்.அவர் கீழ்க்காணும் தகவல்களைத் தருகிறார்.

1.1.2001 31.12.2001

	ரூ.	ரூ.
கை ரொக்கம்	4,000	6,000
வங்கி ரொக்கம்	2,000	4,000
சரக்கிருப்பு	24,000	24,000
அறைகலன்	6,000	10,000
பற்பல கடனாளிகள்	20,000	25,000
பற்பல கடனீந்தோர்	10,000	14,000

அவர் தனது சொந்த செலவுக்காக ரூ.4,000 திரும்ப எடுத்தார்.அறைகலன் மீது 10%தேய்மானம் நீக்குக.

2001 ஆம் ஆண்டின் இலாபம் அல்லது நட்டத்தினைக் காட்டும் அறிக்கையினை தயார் செய்க.

பகுதி - 2

3 x 20 = 60

20) 1.4.2003 அன்று திரு.கண்ணன் ரூ.2,62,500 முதல் வைத்து வியாபாரம் தொடங்கினார்.அவர் ரூ.42,000 மதிப்புள்ள அறைகலன் வாங்கினார்.அவர் வங்கியிலிருந்து ரூ.52,500 கடன் பெற்றார்.தனது சொந்த செலவுகளுக்காக அவர் எடுத்த தொகை ரூ.75,600.கீழ்க்கண்ட விவரங்களைக் கொண்டு 2004,மார்ச் 31ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய வியாபார,இலாப நட்டக் கணக்கும்,இருப்பு நிலைக் குறிப்பும் தயார் செய்க.

	ரூ
கடன் விற்பனை	7,00,000
ரொக்க விற்பனை	3,50,000
கடன் கொள்முதல்	7,87,500
ரொக்க கொள்முதல்	1,40,000
கூலி	15,750
அளித்த தள்ளுபடி	3,500
சம்பளம்	17,500
வியாபாரச் செலவுகள்	14,000
விளம்பரம்	17,500
பற்பல கடனாளிகள்(இறுதி இருப்பு)	2,62,500
பற்பல கடனீந்தோர்(இறுதி இருப்பு)	1,75,000
சரக்கிருப்பு(இறுதி இருப்பு)	1,22,500
ரொக்கம்(இறுதி இருப்பு)	1,64,150

அறைகலன் மீது 10%தேய்மானம் நீக்கப்பட வேண்டும்.

- 21) a) கீழ்க்காணும் விவரங்களைக் கொண்டு 2004 மார்ச் 31ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய வியாபார,இலாப நட்டக் கணக்கையும்,அந்நாளைய இருப்பு நிலைக் குறிப்பையும் தயார் செய்க.

1.4.2003 31.3.2004

	ரூ	ரூ
சரக்கிருப்பு	50,000	25,000
பற்பல கடனாளிகள்	1,25,000	1,75,000
அறைகலன்	5,000	5,000
ரொக்கம்	12,500	20,000
பற்பல கடனீந்தோர்	75,000	87,500

மற்ற விவரங்கள்:

பெற்ற தள்ளுபடி	7,500
அளித்த தள்ளுபடி	5,000
பல்வகைச் செலவுகள்	15,000
பற்பல கடனீந்தோருக்கு அளித்த ரொக்கம்	2,25,000
பற்பல கடனாளிகளிடமிருந்து பெற்ற ரொக்கம்	2,67,500
எடுப்புகள்	20,000
விற்பனைத் திருப்பம்	7,500
கொள்முதல் திருப்பம்	2,500
அறைகலன் மீது 5%தேய்மானம் நீக்குக.	

(OR)

- b) கீழ்க்காணும் விவரங்களைக் கொண்டு 1998 மார்ச் 31ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய வியாபார,இலாப நட்டக் கணக்கையும் அந்நாளைய இருப்பு நிலைக் குறிப்பையும் தயார் செய்க.

1.4.1997 31.3.1998

	ரூ	ரூ
பற்பல கடனீந்தோர்	37,500	43,750
அறைகலன்	2,500	2,500
ரொக்கம்	6,250	10,000
பற்பல கடனாளிகள்	62,500	87,500
சரக்கிருப்பு	25,000	12,500

மற்ற விவரங்கள்:

எடுப்புகள்	10,000
பெற்ற தள்ளுபடி	3,750
அளித்த தள்ளுபடி	2,500
பற்பல கடனாளிகளிடமிருந்து பெற்ற ரொக்கம்	1,35,000
பற்பல கடனீந்தோருக்கு அளித்த ரொக்கம்	1,12,500
விற்பனைத் திருப்பம்	3,750
கொள்முதல் திருப்பம்	1,250
சம்பளம்	1,250
பல்வகை செலவுகள் கொடுத்தது	7,500
அறைகலன் மீது 5%தேய்மானம் நீக்கப்படவேண்டும்.	
